

1. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு செயற்படுவதற்கு நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி லீ.எல்.சீ. (வங்கி) க்கு உரிமையும் விருப்புரிமை உண்டு என்பதை நான் விளங்கியுள்ளேன்:

- உரிய அனுகூலங்கள், சலுகைகள் மற்றும்/அல்லது வசதிகளை வழங்குவதற்குத் தேவையான அனைத்து தேவைகளையும் நான் பூர்த்தி செய்திருந்தாலும், நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கின் கீழ் எனக்கு அனுகூலங்கள், சலுகைகள் மற்றும்/அல்லது வசதிகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிராகரிப்பதற்கு,
- நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கின் கீழ் எனக்கு வழங்கப்பட்டுள்ள அனுகூலங்கள், சலுகைகள் மற்றும்/அல்லது வசதிகளை எனக்கு அறிவித்தல் கொடுத்துவிட்டு எந்த நேரத்திலும் இடை நிறுத்துவதற்கு, வாபஸ் பெறுவதற்கு மற்றும்/அல்லது இரத்துச் செய்வதற்கு,
- நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கின் கீழ் உள்ள அனுகூலங்கள், சலுகைகள் மற்றும்/அல்லது வசதிகளை புதுப்பிக்க, மாற்ற மற்றும்/அல்லது திருத்தம் செய்ய அல்லது அத்தகைய அனுகூலங்கள், சலுகைகள் மற்றும்/அல்லது வசதிகளை வழங்குவதற்காக நிறைவேற்றப்பட வேண்டிய தகைமைகளை எந்த நேரத்திலும் எனக்கு அறிவித்தல் கொடுத்துவிட்டு புதுப்பிப்பதற்கு, மாற்றுவதற்கு மற்றும்/அல்லது திருத்துவதற்கு,
- எனக்கு அறிவித்தல் கொடுத்துவிட்டு எந்த நேரத்திலும் நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கை இடைநிறுத்த, திரும்பப் பெற்றுக் கொள்ள மற்றும்/அல்லது முழுமையாக இரத்து செய்ய,
- நான் எனது மாத சம்பளத்தை நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கில் தொடர்ச்சியாக செலுத்தத் தவறினால், வங்கி அதன் விருப்புரிமைக்கு இணங்க எனது நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கை வழமையான நேஷன்ஸ் சேமிப்புக் கணக்காக மாற்றலாம்.
- மேலே குறிப்பிட்டுள்ள படி நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கை நேஷன்ஸ் சேமிப்புக் கணக்காக மாற்றினால், நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கின் கீழ் வழங்கப்படும் அனுகூலங்கள் மற்றும் வசதிகள் திரும்பப் பெறப்படலாம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். எவ்வாறாயினும், அத்தகைய அனுகூலங்கள் மற்றும்/அல்லது வசதிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அனைத்து பொறுப்புகளும் தொடர்ந்தும் எனக்குப் பொருந்தும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

2. எனது நிகர சம்பளத்தை நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கில் வரவு வைப்பதாக இத்தால் உறுதியளிக்கிறேன்.

3. நேஷன்ஸ் சாலரி சேவர் என்பது ஒரு கணக்குக் கூற்று வழங்கப்படுகின்ற சேமிப்பு கணக்கு என்பதை நான் அறிவேன்.

4. இந்த விண்ணப்பப் படிவம், சந்தைப்படுத்தல் சிறுநீரகங்கள், கையேடுகள் மற்றும் வங்கியின் ஏனைய படிவங்கள் மற்றும் ஆவணங்கள் மூலம்

தெரிவிக்கப்பட்டுள்ள நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் குறிப்பிட்ட விசேட அம்சங்களை நான் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்வதற்கு இணங்குகிறேன் என்பதுடன் அது திருத்தத்திற்கும் உள்ளாகும் சாத்தியம் உள்ளது என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.

5. நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கின் கீழ் வழங்கப்படும் அனுகூலங்கள், சலுகைகள் மற்றும்/அல்லது வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான எனது கோரிக்கைகள் வங்கியின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்படும் என்பதையும், வங்கியின் விருப்புரிமைக்கு இணங்க அத்தகைய கோரிக்கைகளை நிராகரிக்கும் உரிமையை வங்கிக்கு உண்டு என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

6. நான் நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கைத் திறக்கும் போது, நடைமுறைக் கணக்கைத் தொடங்குவதற்கு நான் தகுதியுடையவனாக மாறுவேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும், நடைமுறைக் கணக்கானது அந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும்.

7. நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கின் கீழ் வழங்கப்படும் அனைத்து வசதிகள்/பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் போன்றவை, நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கின் கீழ் விசேடமாக தவிர்க்கப்பட்டிருந்தாலன்றி, அத்தகைய வங்கி வசதிகள்/பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளுக்குப் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அவை உட்படும்.

8. நேஷன்ஸ் சம்பளம் சேமிப்புக் கணக்கின் நியதிகள், நிபந்தனைகள் மற்றும் சிறப்பம்சங்களில் மேற்கொள்ளப்படுகின்ற திருத்தங்கள் பற்றிய எந்தவொரு அறிவிப்பும் ஒரு விபர அறிவிப்பாகவோ) அல்லது கணக்குக் கூற்றுடன் இணைத்து அனுப்புவதன் மூலமாகவோ அல்லது அத்தகைய திருத்தம் பற்றிய அறிவிப்பை இலங்கையில் வெளியிடப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செய்தித்தாள்களில் வெளியிடுவதன் மூலமாகவோ, வங்கிக் கிளைகளின் அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்துவதன் மூலமாகவோ எனக்கு அறிவிக்கப்படும் சாத்தியம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். வங்கிப் பதிவேடுகளில் கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ள படி எனது முகவரிக்கு தபாலில் அனுப்பிய 7 நாட்களுக்குள் அவை எனக்குக் கிடைத்துள்ளதாகக் கருதப்படும்.

9. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நான் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கின்றேன்:

(i) நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கிற்கு ஓர் கணக்கிலக்கம் வழங்கப்படும் என்பதுடன், வங்கியுடன் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து கொடுக்கல் வாங்கல்களிலும், அனைத்து சேமிப்புப் படிவங்களிலும், பணம் மீளப் பெறும் படிவங்களிலும் அந்த இலக்கம் என்னால் குறிப்பிடப்பட வேண்டும். எனக்கு அறிவித்தல் கொடுத்து விட்டு மேற்படி இலக்கத்தை மாற்றுவதற்குக் வங்கிக்கு உரிமை உண்டு.

(ii) கணக்குக் கூற்று வழங்கப்படும் சுழற்சி முடிந்து 10 நாட்களுக்குள் கணக்குக் கூற்று வரவில்லை என்றால்

வங்கிக்கு அது பற்றித் தெரிவிக்க வேண்டும் என்பதை நான் அறிவேன் என்பதுடன், குறிப்புகள் சரியாக உள்ளிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வங்கியிலிருந்து பெறப்படும் ஒவ்வொரு கணக்குக் கூற்றையும் சரிபார்க்க நான் இணங்குகிறேன். ஏதேனும் பிழைகள் / தவறுகள் கண்டறியப்பட்டால், கணக்குக் கூற்று கிடைத்த நாளிலிருந்து 14 நாட்களுக்குள் அது பற்றி வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதையும் நானறிவேன்.

- (iii) கணக்குக் கூற்றுக்களின் பிரதிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எனது பொறுப்பாகும். வங்கியிடமிருந்து கணக்குக் கூற்றுக்களின் பிரதிகள் கோரப்பட்டால், வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வங்கிக் கட்டணங்களுக்கு இணங்க இந்த சேவையை வழங்குவதற்கான ஒரு கட்டணத்தை அறிவிடுவதற்கு வங்கிக்கு உரிமை உண்டு.
- (iv) வங்கியின் பெயரில் வரையப்பட்ட வரைவோலைகள்/ காசோலைகள் கணக்கில் வரவு வைப்பதற்காக வழங்கப்படும் போது, வங்கி அதன் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களுக்கு ஏற்ப கையாளுதல் கட்டணங்களை அதலிருந்து கழிக்கலாம் என்பதுடன் அது அத்தகைய வைப்புத் தொகைகளின் மதிப்பீட்டுத் திகதியில் வங்கியின் செயல்பாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் வங்கியால் தீர்மானிக்கப்படும். கணக்கில் வரவு வைப்பதற்காக வங்கியின் பெயரில் வரையப்படாத வரைவோலைகள்/ காசோலைகள் கிடைக்கும் போது, கையாளும் கட்டணத்துக்கு மேலதிகமாக காசோலையின் முகப்பெறுமதியில் இருந்து மேலதிக தள்ளுபடிக் கட்டணங்களை வங்கி கழிப்பதற்கு ஒப்புக்கொண்டு அதிகாரம் வழங்குகின்றேன்.
- (v) தேவைக்கேற்ப எந்த நேரத்திலும் வைப்புச் செய்யலாம். அனைத்து வைப்புக்களும் வைப்புச் சீட்டில் வங்கியின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியின் கையொப்பத்துடன் கையால் குறிப்பு இடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும். கையொப்பமிடக்கூடிய அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் பட்டியல் மற்றும் பணம் எடுக்கும்/வைப்பிலிடும் இயந்திரங்கள் உள்ள இடங்கள் பற்றிய அச்சிடப்பட்ட பிரதியின் நகலை கோரிக்கை விடுத்து பெற்றுக் கொள்ளலாம்.
- (vi) முகாமையாளர், நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி எனும் பெயருக்கு வரையப்பட்ட மற்றும் பயனாளியின் பெயர் மற்றும் கணக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ள காசோலைகள் மூலம் செய்யப்படும் வைப்புக்கள் கிளை முகாமையாளரின் அங்கீகாரத்துக்கு உட்பட்டு ஏற்றுக் கொள்ளப்படலாம். காசோலை மூலம் வைப்பு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், காசோலை மூலம் கிடைக்கின்ற வருமானம் (அப்படி ஏதேனும் இருந்தால்) வைப்பு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டாலன்றி, (தற்காலிக பற்றுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல்) காசோலை வைப்புப் பெட்டிகளில் வைப்புச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் காசோலைகள் தொடர்பில் வங்கி வாடிக்கையாளருக்கு பொறுப்புக் கூறாது. வைப்புப் பெட்டியின் மூலம் தற்காலிக பற்றுச்சீட்டு வழங்கப்பட்டிருப்பினும் அது பற்றிப் பொருட்படுத்தாது, அவ்வாறு வைப்புச் செய்யப்பட்ட காசோலைகள் வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தாலன்றி, காசோலை வைப்புப் பெட்டிகளில் வைப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும்

காசோலைகள் தொடர்பில் எந்தவொரு உரிமைக்கோரிக்கையையும் வங்கி எந்தச் சூழ்நிலையிலும் அல்லது எக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளாது. வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும் காசோலைகள் சேகரிப்பு நோக்கத்திற்காக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுடன், அது காசோலை வழங்கப்பட்ட வங்கியால் அங்கீகரிக்கப்படும் வரை பணத்தை மீளப் பெற முடியாது. பணம் இருப்புத் திகதி குறிப்பிடப்படுவது அது பற்றிய அறிவிப்பு நோக்கங்களுக்காக மாத்திரமேயாகும்.

பணம் மீளப் பெறுதல்கள் :

- (vii) உரிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு தானியங்கி டெலர் இயந்திரங்கள் (ATM கள்) ஊடாக அல்லது வங்கிக் கிளைகளிலிருந்து தேவைக்கு ஏற்றவாறு பணம் மீளப் பெறலாம். மற்றைய வங்கிகளின் ATMகளில் இருந்து பணம் எடுப்பதற்கான ATM அட்டைக் கட்டணங்கள் மற்றும் பணம் மீளப் பெறுவதற்கான கட்டணங்கள், நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கின் கீழ் விசேடமாகத் தள்ளுபடி செய்யப்பட்டு, திருத்தப்பட்டு எனக்கு அறிவிக்கப்பட்டாலன்றி, அவற்றை நான் உரிய வங்கிகளுக்குச் செலுத்த வேண்டும். வங்கிக் கிளைகளிலிருந்து பணம் எடுப்பதானது (xii) ஆம் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது. வங்கி அதன் தற்றுணிபின் படி வங்கிக் கிளைக் கவுண்டர்களில் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கலாம். முத்திரைக் கட்டணம் மற்றும் ஏனைய வரிகள் அல்லது அறவீடுகள் ஆகியவற்றை நான் செலுத்த வேண்டும் என்பதுடன், அவை சட்டத்திற்கு இணங்க வங்கியால் பரிந்துரைக்கப்படும் விதத்தில் செலுத்தப்பட வேண்டும். காசோலை மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ பணத்தை திரும்பப் பெற முடியாது.
- (viii) வங்கி செயற்படுவது, நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கில் வரவு வைப்பதற்காக தபால் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள அல்லது வங்கியின் ஏதேனும் ஒரு கிளைக்கு நியாயமான ஒரு கால எல்லைக்குள், ஆயினும் மேலே (vi) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, என்னால் ஒப்படைக்கப்பட்டுள்ள உண்மை என உறுதி செய்யப்பட்டுள்ள எழுத்துப் பூர்வ அறிவுறுத்தல்களின் படி (நிலையான கட்டளைகள் உட்பட) மாத்திரமேயாகும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அத்தகைய அறிவுறுத்தல்களின் படி செயல்படத் தவறியதால் ஏற்படும் எந்தவொரு உரிமைக் கோரிக்கை, இழப்பு அல்லது செலவுக்கும் வங்கி பொறுப்பாகாது. வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தம் இல்லாமல் தொலைநகல், மின்னஞ்சல் அல்லது வேறேதும் மின்னணு ஊடக வழிமுறைகள் மூலம் கிடைக்கப்பெறும் எந்த அறிவுறுத்தல்களையும் வங்கி ஏற்காது.
- (ix) வட்டி மாதந்தோறும் (வழக்கமாக மாதத்தின் கடைசி நாளில்) கணக்கில் வரவு வைக்கப்படும். வட்டி செலுத்தலானது நிபந்தனை இலக்கங்கள் (vii), (x) மற்றும் (xii) இல் உள்ள ஏற்பாடுகளுக்கு உட்பட்டதாகும்.

வட்டி:

(x) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளவாறு கணக்கு ஆரம்பிக்கும் படிவங்களில் எனது வரி நிலை மற்றும் நான் வசிக்கும் முகவரி பற்றிய சட்டப்பூர்வ ஒரு பிரகடனத்தை நான் பூர்த்தி செய்ய வேண்டும். நான் செய்த சட்டப்பூர்வ பிரகடனம், ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள மற்றும் அதே ஆணையால் (mandate) நிர்வகிக்கப்படுகின்ற ஏற்கனவே உள்ள மற்றும் புதிய கணக்குகளுக்கு ஏற்புடையதாகும். நிறுத்தி வைக்கப்படும் வரி (withholding tax) அல்லது வட்டிக் கொடுப்பனவு மீது செலுத்த வேண்டிய ஏனைய வரிகளானது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அல்லது அவ்வாறான ஏனைய அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்தினால் அவ்வப்போது பரிந்துரைக்கப்படும் காலத்திற்காக குறிப்பிட்ட விகிதம்/விகிதங்களில் செலுத்த வேண்டிய வட்டியில் இருந்து கழித்துக் கொள்வதற்கு வங்கியால் நடவடிக்கை எடுக்கப்படும். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பின்னொரு சந்தர்ப்பத்தில் செலுத்தப்படாத வரியை வங்கியிடம் கோரும் பட்சத்தில், (எந்த அறிவிப்பும் இன்றி) என்னிடமிருந்து அறவிடும் உரிமையை வங்கி கொண்டுள்ளது.

பொதுவானவை

- (xi) எனது முகவரி மாறினால், அது பற்றி நான் உடனடியாக வங்கிக்கு எழுத்தில் அறிவிக்க வேண்டும்.
- (xii) வங்கி தனது விருப்புரிமையின் படி, கிளை கவுண்டர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களுக்காக மற்றும்/அல்லது ATM கொடுக்கல் வாங்கல்களுக்காக பிரத்தியேகமான பரிவர்த்தனைக் கட்டணத்தை அறிமுகப்படுத்தலாம். கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வாடிக்கையாளரால் மூடப்படுகின்ற கணக்குகளுக்குக் கையாளுதல் கட்டணம் அறவிடப்படும். தற்போது அமுலில் உள்ள கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் பற்றி வங்கியின் கட்டணங்கள் சம்பந்தமான சிற்றேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஒரு கோரிக்கையை விடுத்து அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
- (xiii) அறவிடப்படுகின்ற சேவைக் கட்டணம் நடப்பு மாதத்தில் அல்லது அடுத்த மாதம் எனது கணக்கிலிருந்து பற்று வைக்கப்படும்.
- (xiv) கணக்குகள் தொடர்பான கணக்குக் கூற்றுக்கள் மற்றும்/அல்லது கொடுக்கல் வாங்கல் பதிவுகளின் பிரதிகள் 7 ஆண்டுகள் வரை மட்டுமே வங்கியால் பாதுகாத்து வைக்கப்படும். அத்தகைய பதிவுகள் அனைத்தையும் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், 7 ஆண்டுகள் காலாவதியான பிறகு கணக்குக் கூற்றுக்களின் பிரதிகளை அல்லது கொடுக்கல் வாங்கல் பதிவுகளின் பிரதிகளை வழங்குவதற்கான எந்தப் பொறுப்பையும் வங்கி ஏற்காது.
- (xv) வங்கியின் விருப்புரிமையின் படி மேற்கொள்ளப்பட்டாலே அன்றி, ரொக்கப் பண வைப்பு மற்றும் பணம் திரும்பப் பெறுதல், காசோலை வைப்பு மற்றும் ஏனைய பற்று/வரவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்களாக வங்கி பிரத்தியேகமான அறிவிப்புகளை தபால் மூலம் அனுப்பாது.
- (xvi) எனது ஒரு கணக்கை (கணக்குளை) என்னுடைய வேறு ஏதேனும் ஒரு கணக்குடன் ஒருங்கிணைத்து அல்லது

ஒன்றோடொன்று இணைத்து கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள எந்தவொரு தொகையையும், வங்கிக்கு நான் செலுத்த வேண்டியுள்ள வேறு ஏதேனும் ஒரு தொகையை வேறு ஏதேனும் ஒரு கணக்கிற்கு அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியில், அத்தகைய பொறுப்புக்கள் உண்மையானதாகவோ அல்லது நிச்சயமற்றதாகவோ, முதன்மையானதாகவோ அல்லது பிணையாகவோ மற்றும் பலதோ அல்லது கூட்டாகவோ அல்லது ஒன்றிணைக்கப்பட்டதாகவோ இருந்தாலும் கூட, சாட்டுவதற்கு அல்லது பரிமாற்றம் செய்வதற்கு நான் இதன் மூலம் ஒப்புதல் அளித்து அதற்காக வங்கிக்கு அதிகாரம் அளிக்கின்றேன்.

- (xvii) வங்கியின் பதிவேடுகளில் கடைசியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள எனது முகவரிக்கு ஏழு (7) நாட்கள் எழுத்துமூல அறிவித்தல் கொடுத்துவிட்டு கணக்கு திறத்தலை மறுக்கும் மற்றும்/அல்லது எந்தவொரு கணக்கையும் மூடுவதற்கு வங்கிக்கு உரிமை உண்டு. நிலுவை பூச்சியமாக உள்ள ஒரு கணக்கைத் இடைநிறுத்தும் உரிமையை வங்கி கொண்டுள்ளது. வங்கியின் பதிவேடுகளில் கடைசியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரிக்கு 7 நாட்கள் எழுத்தில் அறிவித்தல் கொடுத்துவிட்டு, மூன்று (3) மாத காலம் செயலற்ற நிலையில் இருக்கும் கணக்குகளை மூடிவிடுவதற்கான உரிமை வங்கிக்கு உண்டு.
- (xviii) சட்டத்தின் பிரகாரம், அரசாங்க ஒழுங்குவிதிகளின் பிரகாரம் அல்லது மத்திய வங்கியின் அறிவுறுத்தலின் படி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை ஏற்பட்டால் மேற்படி நியதிகள் மற்றும் நிபந்தனைகள் தானாகவே திருத்தத்திற்கு உட்படும்.
- (xix) ஒரு நேஷனல் சம்பள சேமிப்புக் கணக்கைத் திறக்கின்ற அல்லது ஏற்கனவே அத்தகைய கணக்கைப் பராமரித்து வருகின்ற நான், சேமிப்பு செயற்பாடுகளை நிர்வகிக்கும் வங்கியின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளை வாசித்து, புரிந்துகொண்டு, அதற்குக் கட்டுப்படுவதாக அர்த்தம் கொள்ளப்படும். மேலே உள்ள 8 ஆம் இலக்கப் பிரிவின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு எனக்கு அறிவித்தல் கொடுத்து விட்டு இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு, மாற்றுவதற்கு அல்லது ஏதேனும் ஒரு பகுதியை சேர்ப்பதற்கு வங்கிக்கு உரிமை உள்ளது.
- (xx) கணக்கின் தகவல்கள் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் எந்தவொரு இடத்திற்கும் இடமாற்றுவதற்கு (transmit) மற்றும்/அல்லது களஞ்சியப்படுத்துவதற்கு அல்லது வைத்துக் கொள்வதற்கும் மற்றும் வங்கியில், அதன் தலைமையகத்தில், கிளை அலுவலகங்களில் அல்லது வழங்கப்படுகின்ற எந்தவொரு தரவுகள் தரப்படுத்தும் சேவையின் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள ஆட்கள் மற்றும் நிருவாகம் மற்றும் உள்ளக மேற்பார்வைத் தேவைகள் உள்ளிட்ட எந்தவொரு அலுவலகங்களாகவும் மேற்படி இடமாற்றல் (transmit) மற்றும்/அல்லது களஞ்சியப்படுத்தல் அல்லது வைத்துக் கொள்ளல் அவசியம் எனக் கண்டால், கணக்குக் கூற்றுக்களை அச்சிடல் மற்றும் தபாலிடல் அல்லது அதை ஒத்த சேவை வழங்குவதற்காக வங்கியுடன் தொடர்புள்ள ஆட்களுக்கு அந்தத் தரவுகளுக்குள் பிரவேசிக்க முடியும்.
- (xxi) பணச் சலவையை தடுத்தல், பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தல் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு

உட்படக் கூடிய எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் நிதி மற்றும் வேறு சேவைகளை வழங்குதல் தொடர்பாக வங்கிக்கு ஏற்படையதாகின்ற சட்டங்களுக்கு இணங்க வங்கி செயல்படுதல் வேண்டும். எனவே, அத்தகைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளுக்கு இணங்குவதற்குத் தகுந்ததாகக் கருதும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க வங்கிக்கு அதன் விருப்புரிமையின் படி உரிமை உண்டு.

நிபந்தனைகளுக்கும் நான் முழுமையாகவும் சமமாகவும் கட்டுப்பட்டிருக்கிறேன்.

.....
வாடிக்கையாளரின் கையொப்பம்

(xxii) கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகளின் விளைவாக எந்தவொரு தரப்பினராலும் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு இழப்புக்கும் (நேரடியாக அல்லது மறைமுகமாக மற்றும் வரையறையுள்ள அல்லது வரையறையற்ற, இலாபம் அல்லது வட்டி இழப்பு உட்பட) அல்லது சேதங்களுக்கு வங்கி பொறுப்பாக மாட்டாது;

(அ) மேற்கூறப்பட்டுள்ள அனைத்து விதிகள் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளின் படி செயல்படத் தகுந்ததாகக் கருதும் எந்தவொரு நடவடிக்கை மூலமும் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ ஏற்படுத்தப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகள் அல்லது வேறு பொறுப்புக்களின் கீழ் வங்கி அதன் கடமைகளைச் செய்யும் போது ஏதேனும் தாமதம் அல்லது தோல்விகள் ஏற்படுதல்.

அல்லது

(ஆ) இந்தப் பிரிவின் கீழ் வங்கியின் ஏதேனும் ஓர் உரிமையை செயற்படுத்துதல்.

ஏற்படையதாகின்ற எந்தவொரு சட்டங்களையும் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளையும் மேலோங்கிச் செல்கின்ற தேவைகளுக்கு உட்பட்டு, நியாயமான முறையில் நடைமுறைச் சாத்தியமானவுடன் அத்தகைய சூழ்நிலைகள் ஏற்பட்டிருப்பதை வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வங்கி முயற்சி மேற்கொள்ளும்.

(xxiii) நிலுவையின் நிலை பற்றிய அடுத்த காலமுறைக் கூற்றை வெளியிடுவதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அல்லது கணக்குப் புத்தகத்தை புதுப்பிப்பதற்கு முன்னரோ அல்லது பின்னரோ எந்தவொரு நேஷன்ஸ் சம்பள சேமிப்புக் கணக்கிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள பிழையான பதிவுகள் ரிவர்ஸ் என்ட்ரி மூலம் வங்கியால் மாற்றப்படலாம், திருத்தப்படலாம் அல்லது இரத்துச் செய்யப் படலாம். வட்டி (அல்லது வேறு ஏதேனும் ஓர் அனுகூலத்தைக்) கணிப்பிடுவது தொடர்பாக வங்கியினால் தவறான பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட அதே திகதியில் சம்பந்தப்பட்ட உட்படுத்தல்களைச் செய்தல் வேண்டும்.

(xxiv) இங்கு அடங்கி உள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு மேலதிகமாக, ஒரு கணக்கைத் திறப்பதற்கு முன்னர் அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள வங்கியின் பொதுவான வியாபார நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நான் கட்டுப்படுவேன். அத்தகைய நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பொதுவான வியாபார நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், இதில் அடங்கியுள்ள அனைத்து நியதிகளுக்கும்